



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

அதிகாரம் பெற்ற வெளியீடு

Publiée par Autorité

Published by Authority

எண்	} 40	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2023 ஆ	அக்டோபர் மீ 3 உ
No.		Poudouchéry	Mardi	3	Octobre 2023 (11 Asvina 1945)
No.		Puducherry	Tuesday	3rd	October 2023

பொருளடக்கம்

SOMMAIRES

CONTENTS

	பக்கம்		Page		Page
அரசு அறிவிக்கைகள்	.. 716	Notifications du Gouvernement	.. 716	Government Notifications	.. 716
ஒப்ப அறிவிப்புகள்	.. 722	Avis d' appel d' offres	.. 722	Tender Notices	.. 722
சாற்றறிக்கைகள்	.. 724	Annonces	.. 724	Announcements	.. 724
திருத்தம்	.. 728	Corrigendum	.. 728	Corrigendum	.. 728

GOVERNMENT OF PUDUCHERRY
HOME DEPARTMENT

(G.O. Ms. No. 49, Puducherry, dated 22nd September 2023)

CORRIGENDUM

In the list of holidays to be observed in the year 2023, which was notified *vide* G.O. Ms. No. 52, dated 13-10-2022 of Home Department, Puducherry, published in the Official Gazette, Extraordinary Part-I, No. 137, dated 17-10-2022, the following may be corrected and read as follows :

APPENDIX-I

Mahe region

Sl. No.	Region	Date		Day		Festival
		<i>For</i>	<i>Read</i>	<i>For</i>	<i>Read</i>	
1	Puducherry and Karaikal	27-09-2023	28-09-2023	Wednesday	Thursday	Milad-Un-Nabi (Birthday of Prophet Mohammad)
2	Yanam	27-09-2023	28-09-2023	Wednesday	Thursday	Milad-Un-Nabi (Birthday of Prophet Mohammad)

APPENDIX-II

Banking Institutions

Sl. No.	Region	Date		Day		Festival
		<i>For</i>	<i>Read</i>	<i>For</i>	<i>Read</i>	
1	Puducherry and Karaikal	27-09-2023	28-09-2023	Wednesday	Thursday	Milad-Un-Nabi (Birthday of Prophet Mohammad)
2	Yanam	27-09-2023	28-09-2023	Wednesday	Thursday	Milad-Un-Nabi (Birthday of Prophet Mohammad)

(By order)

M. V. HIRAN,
Under Secretary to Government.